1984 மார்ச் 24]

தானிப்பாடி-வாணாபுரம், தச்சம்பட்டி ஆகிய ஊர்களில் அரிசன மாணவ-மாணவியர்கள் தங்கும் விடுதி ஏற்படுத்தும் திட்டம்.

439—(*வினா எண் 18030) திரு. த. வேணுகோபால்: மாண்புமிகு ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கீழ்க்கண்ட வினாவுக்கு விடையளிப்பாரா —

தண்டராம்பட்டுத் தொகுதியில் தானிப்பாடி, வாணாபுரம்' தச்சம்பட்டி ஆகிய ஊர்களில் அரிசன மாணவ, மாணவியர்கள் தங்கும் விடுதி ஏற்படுத்த அரசிடம் செயற் குறிப்பு உள்ளதா?

மாண்புமிகு திரு. எம். விஜயசாரதி: தண்டராம்பட்டு தொகுதியில் தானிப்பாடி, வாணாபுரம், தச்சம்பட்டி ஆகிய ஊர்களில் ஆதிதிராவிடர் மாணவ-மாணவியர்கள் தங்கும் விடுதி ஏற்படுத்த அரசிடம் செயற் குறிப்பு எதுவும் இல்லை. எனினும் வடாற்காடு மாவட்டம் ஆதிதிராவிடர் நல அலுவலரிடமிருந்து முன்மொழிவுகள் கோரப்பட்டுள்ளது. அவை கிடைத்த பின் உரிய மேல் நடவடிக்கை எடுக்கப்படும்.

செங்கல்பட்டில் வேலை வாய்ப்புத்துறையின் உதவி இயக்குநர் அலுவலகம் ஏற்படுத்தும் திட்டம்.

440—(*வினா எண் 18581) திரு. பு. கோ. ஆனூர் ஜெகதீசன்: மாண்புமிகு ஆதிதிராவிடர் நலத் துறை அமைச்சர் கீழ்க்கண்ட வினாக்களுக்கு விடையளிப்பாரா—

(அ) செங்கற்பட்டு, மதுராந்தகம், சைதாப்பேட்டை ஆகிய வட்டங்களில் உள்ள பொதுமக்கள் நலனை உத்தேசித்து மையப்பகுதியான செங்கற்பட்டு நகரில் வேலைவாய்ப்புத் துறையின் உதவி வேலைவாய்ப்பு இயக்குநர் அலுவலகம் ஏற்படுத்தும் செயற்குறிப்பு அரசிடம் உள்ளதா?

(ஆ) ஆம் எனில், எப்போது நிறைவேற்றப்படும்?

மாண்புமிகு திரு. எம். விஜயசாரதி: (அ) செங்கற்பட்டில் உதவி இயக்குநர் தலைமையிலான வேலைவாய்ப்பு அலுவலகம் ஏற்படுத்தும் செயற் குறிப்பு எதுவும் அரசிடம் இல்லை.

(ஆ) வினாவிற்கு இடமில்லை.

திரு. பு. கோ. ஆனூர் ஜெகதீசன்: தலைவர் அவர்களே, செங்கற்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சைதாப் பேட்டையில் இருந்தது. பிறகு அது அடையாறுக்கு மாற்றப் பட்டுவிட்டது. அதற்குப் பிறகு மாவட்டத்தின் எல்லைக்குள் இருக்கவேண்டும் என்ற நல்ல எண்ணத்தின் அடிப்படையில் காஞ்சிபுரத்திற்கு மாற்றப்பட்டிருக்கின்றது. உதவி அதிகாரி அலுவலகம் திருவள்ளூரில் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றது. செங்கற்பட்டு மாவட்டம் என்ற பெயரைக் கொடுத்திருக்கின்ற செங்கற்பட்டு